

உடனடி வெளியீட்டுக்காக

**விதை விதைக்கும் சனிக்கிழமையின் பத்து ஆண்டுகள்! 2022 ஆம் ஆண்டின்
மெய்நிகர் விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டவேலைக்
காட்சிகளுடன் வசந்த காலத்தை துவக்குங்கள்**

ப்ரம்ப்ட்டன், ON (மார்ச் 1, 2022) –ப்ரம்ப்ட்டன் மாநகரின் விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டவேலைக் கண்காட்சிகள் மார்ச் 12, சனிக்கிழமையன்று காலை 10:00 மணிக்கு தமது 10 ஆவது ஆண்டினைக் கொண்டாடுகின்றன.

2022 ஆம் ஆண்டிற்கான இந்த மெய்நிகர் "விதை விதைக்கும் சனிக்கிழமையும்" தோட்டவேலைக் கண்காட்சிகளும் ப்ரம்ப்ட்டன் தோட்டக்கலை சங்கத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது; கீழ்காணும் சுற்றுச்சூழல் வல்லுனர்களிடமிருந்து, தோட்டம் அமைப்பது பற்றிய வீடியோக்களும் இடம்பெறும்:

- ஜேம்ஸ் க்ரஹாம் பெரிய காய்கறித் தோட்டம் வளர்ப்பதற்கான பெரிய குறிப்புகளுடன்
- புழுக்கள் உபயோகித்து ஆர்கானிக் மாயாஜாலம் -கேத்தி நெஸ்பிட் (Cathy Nesbitt)
- லிண்டா க்ராகோ (Linda Crago)- வம்சாவழி பொருட்கள் மற்றும் விதை சேமிப்பு
- ஷெல்லி கேண்டெல் (Shelly Candell) மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் பற்றி
- பாப் வைல்ட்பாங்க் (Bob Wildfong) விதை சேமிப்புக்கான வெற்றிகரமான தோட்டம் வளர்ப்பது
- ஷான் ஜேம்ஸ் -மண்ணும் அதில் வாழும் உயிரினங்களும்
- கிறிஸ்டொஃபர் பையாலெக் (Christopher Bialek) மாறி வரும் கால நிலையில் தோட்டம் அமைத்தல்
- எட் ஹன்விக்ஸ் (Ed Hunwicks) & ட்ரெவோர் லீ (Trevor Lee)ப்ரம்ப்ட்டன் நகரத்தின் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை மரம் பற்றிய பேச்சு

நீங்கள் தோட்டம் அமைப்பதில் புதியவரோ அல்லது அனுபவம் அதிகம் உள்ளவரோ, எவராயினும், தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள் எவை, விளைபொருட்களை எவரிடம்

விற்கலாம் என தெரிந்துகொள்ளவும் வருகை தரவும்: www.brampton.ca/seedysaturday; இது மார்ச் 2 ஆம் தேதி நாள் முழுக்க நடைபெறும்; குழந்தைகள் பிரிவில் அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் மெற்கொள்வதற்கான செயல்பாடுகள் மற்றும் வீடியோ மூலமான பயிற்சிகளைச் செய்து பார்ப்பதுடன், தடுப்பு சுவர் ஓரமாக விதைகளை சேகரிப்பது/சேர்ப்பிப்பது ஆகியவற்றை அறியவும் இன்னும் பல விஷயங்களுக்காகவும் வருகை தரவும்: Brampton Horticultural Society.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் ஒரு பசுமை நகரமாகும்; இங்கு தோட்டம் அமைப்பது மற்றும் தோட்டக்கலை பற்றி அறிய குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கிறோம். மார்ச் 12 ஆம் தேதி, சனிக்கிழமையன்று ப்ராம்ப்ட்டனின் மெய்நிகர் விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டக் கண்காட்சியைக் கண்டு களித்து, இந்த உன்னதமான நிகழ்வின் 10 ஆம் ஆண்டு நிகழ்வினை எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள்!”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ஒவ்வொரு ஆண்டும், ப்ராம்ப்ட்டனின் விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டக் கண்காட்சியானது, வரவிருக்கும் வசந்த காலத்தைத் தொடங்க, தோட்டக்கலை நிபுணர்கள், ஆர்வலர்கள் மற்றும் தோட்டக்கலைக்கு புதியவர்களை ஒன்றாகக் கொண்டுவருகிறது. நிபுணர் கருத்தரங்கு வீடியோக்களைப் பார்க்கவும், மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற தோட்டக்கலை தகவல் மற்றும் ஆதார வளங்களை அணுகவும், மார்ச் 12 அன்று எங்களுடன் இணையுங்கள்.”

- ரொவீனா சான்ட் டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“தோட்டம் அமைப்பது என்பது சமூகத்திற்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அளித்து ஆதரிக்கும் ஒரு சிறந்த செயலாகும். இந்த ஆண்டு, மார்ச் 12 அன்று, ப்ராம்ப்ட்டனின் 10வது வருடாந்திர விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டக் கண்காட்சியில், நிபுணர்களின் வீடியோக்கள், குழந்தைகளின் செயல்பாடுகள், போகிறபோக்கில் விதை சேகரிப்பது/சேர்ப்பிப்பது மற்றும் பலவற்றைக் கண்டு மகிழுங்கள்.”

- சார்மெய்ன் வில்லியம்ஸ், வார்டுகள் 7 & 8; தலைவர், சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த ஆண்டு ப்ராம்ப்ட்டனின் 10வது வருடாந்திர விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டக் கண்காட்சியை ப்ராம்ப்ட்டன் தோட்டக்கலை சங்கத்துடன் இணைந்து ஆன்லைனில் வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம். தோட்டக்கலை, நிலைத்து நிற்கவல்ல தன்மை, மற்றும் பசுமையான வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளுங்கள்!!”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை செயல் அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் மாநகர பன்முக கலாச்சார

ஊடகம்

multiculturalmedia@brampton.ca